

**வடமேல் மாகாணக் கல்வித் தினைக்களம் - இரண்டாதம் தவணைப் பரீட்சை 2018**

தரம் : 10

பாடம்: மனைப்பொருளியல் / ஜஹ ஆர்லீக விடுயல்

**விடைகள்****பகுதி I**

1) 4	6) 2	11) 4	16) 1	21) 2	26) 4	31) 4	36) 3
2) 1	7) 4	12) 2	17) 4	22) 1	27) 1	32) 3	37) 4
3) 2	8) 3	13) 2	18) 3	23) 3	28) 4	33) 3	38) 2
4) 3	9) 4	14) 2	19) 2	24) 4	29) 1	34) 4	39) 1
5) 1	10) 3	15) 3	20) 1	25) 3	30) 1	35) 1	40) 1

(40 புள்ளிகள்)

**பகுதி II**

1. 1) கல்சியம், புரதம், விற்றமின் A, போலிக் அமிலம், அயங்க
- 2) • பூக்கள் வனநிதித்தலின் மூலம் கவர்ச்சியினைப் பொற்றுக் கொடுத்தல்  
     • நங்குத் தன்மைகளற் மரக்கறிகளை உணவிற்காக பெற்றுக் கொள்ளுதல்  
     • பொருளாதார இலாபத்தைப் பொற்றுக் கொள்ளுதல்  
     • புதிய காய்கறிகளை உணவிற்காக பெற முடிதல்  
     • உள் திருப்தி ஏற்படுத்தல்
- 3) • சுவை - எலுமிச்சை, புளி, தக்காளி                             • மணம் - ரம்பை, கறிவேப்பிலை, சேரை  
     • நிறம் - மஞ்சல், மிளகாய், பலச்சரக்கு                     • நங்காப்பு - கொரக்காய், உப்பு
- 4) ஜெயந்தியின் போசனைத் தேவையினைக் கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பட்டியலுக்கு புள்ளி வழங்குக
- 5) சுய பரிமாறல் முறை (புபே முறை)
- 6) மரவள்ளி வடை, மரவள்ளி கட்டல், ரோலஸ், கெள்பி வடை, வற்றாளை பணிஸ் சரியான விடைகளுக்கு புள்ளி வழங்குக
- 7) பொருத்தமான விடைக்கு புள்ளி வழங்குக  
     (முக்கியமாக இலைகளாக : வல்லாரை, பொன்னங்கானி, சாத்தாவாரி, வட்டுக்காய் இலை - ஆகியன)
- 8) ஜூலையின் முறையில் வெட்டுதல்
- 9) மடிக்கம் கதிரை, மடிக்கம் மேசை, சுவர் அலுமாரி போன்றன.
- 10) சங்கிலித் தையல், லெசிடேத் தையல், வெட்டுக்குத்துத் தையல், நரம்புத் தையல்
2. 1) • தாவர நார்                             • விலங்கு நார்                             • கனிய நார்  
 2) • மென்மையானதும், இலகு தன்மையுடையதுமாயிருத்தல்  
     • அடிப்படி சலவை செய்ய முடியும்  
     • உயர் வெப்ப நிலையையும் தாக்கப்பிடிக்க முடிதல்  
     • சிறந்த நிலைப்பாட்டுத் தன்மையுடையதாயிருத்தல்
- 3) (அ) கைத் துடைப்பதாங்கி, கடிதத் தாங்கி போத்தல் உறை  
     (ஆ) அடிப்படைத் தையல் முறை : நால் இழுத்தல் (பெருநாலோடல்), சிறு நாலோடி,  
     விளிம்புத் தையல்  
     அலங்காரத் தையல் முறை : சங்கிலி தையல், லேசி தேசி வெட்டுக் குத்து தையல்,  
     நரம்புத் தையல் போன்றன
3. 1) • உணவு சமிபாட்டினை இலகுபடுத்துவதற்கு                     • கலங்களின் உறுதி நிலைபேனல்  
     • உணவு அகத்துறிஞ்சல், கடத்தலுக்கு உதவுதல்             • கழிவுகற்றல் தொழிற்பாட்டில் ஊடகமாகத் தொழிற்படல்  
     • உடல் வெப்ப நிலை பேனல்                                             • நீர்ச்சமனிலையைப் பேனல்  
     • மலநீக்கத்தை இலகுவாக்கல், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தல்  
     • குருதிச் செரிவை நிலை நிறுத்துதல்
- 2) • நிறை அதிகரித்தலும் உடல் பருமனாதலும் (பருத்தல்)             • நீரிழிவு ஏற்படல்  
     • இருதய நோய் பாதிப்பக்கள்                                             • உண்டி விருப்புக் குறைதல்/ உணவில் வெறுப்ப  

3) காபோவைத்தேற்று, கொழுப்பு, உப்பு ஆகியவற்றை குறைத்தல், சமிபாட்டினை இலகு படுத்தக் கூடிய உணவு வகைகளைக் கொடுத்தல்  
     • அதிகளவான கல்சிய உணவுகளைக் கேர்த்தல்                             • செலுலோசு உணவுகளை வழங்குதல் / சேர்த்தல்  
     • புரதத்தை தேவையான அளவில் கேர்த்துக் கொள்ளல்

4. 1) (அ) கேசன்                                     (ஆ) குகுஞுட்டனின்                             (இ) இலக்கியமின்  
 2) பிசைதல், கலத்தல், மடித்தல் - புரட்டல், துண்டுகளாக வெட்டுதல், பதப் படுத்தல், அடித்தல்  
 3) • நிறமும் சுவையும் மாறாதிருக்கும், சுவை அதிகம்                     • மலச்சிக்கலைத் தடுத்தும்  
     • விற்றமின் ஊ அழியாது இருக்கும்/ பெற்றுக் கொள்ளலாம்             • போசனை அழியாது  
     • உணவு வேளைக்கு கவர்ச்சியை ஏற்படுத்தும்

5. 1)

## குழையல் மா

- |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                                                                                                                                                                                                                                        |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <p>தினமக் குழையல் மா<br/>மா சிறிதளவு கொழுப்பு<br/>நொதிவகை, சீனி, நீர்,<br/>உள்ளடக்கப்பட்ட தின்ம மா கலவை<br/>உதாரணம் : மின் பாண் பணில், பாண்</p> <p>2) • மூலப் பொருட்கள் குணநலமுள்ளதாயிருத்தல்<br/>• பொருத்தமான கருவிகளும், உபகரணங்களும் பயன்படுத்தல்<br/>• உபகரணங்களையும் கருவிகளையும் கத்தமாக பேணல்<br/>• சரியான நுட்ப முறைகளைப் பின்பற்றுதல்</p> <p>3) (அ) உணவின் சுவை, இழியமைப்பு, மனத்துடன், வாசனையையும் அதிகரித்துக் கொள்வதற்க முன் ஆயத்தும் செய்யும் முறையாக பதப்படுத்தல் முறையை இனக்காணலாம்<br/>(ஆ) • உண்பதற்குப் பொருத்தமான முறைக்கு மாற்றுதல் • உணவு சமிபாட்டை அழிக்க<br/>• நச்சுப் பதாரங்களை நீக்குவதற்கு • உணவு வேளைகளில் பல்வகைமை ஏற்படுத்த<br/>• உணவின் சுவையை அதிகரித்து உண்டி விருப்பைத் தூண்டுவதற்கு<br/>• உணவின் வாசனையை அதிகரிக்க</p> | <p>திரவக் குழையல் மா<br/>மா, நீர் அல்லது தேங்காய்ப் பால் அடங்கிய தடிப்பான திரவம்<br/>தூரணம் : பான் கேக் ( சுருட்டப்பம்)<br/>கொக்கில்</p> <p>• உணவு சமிபாட்டை அழிக்க<br/>• உணவு வேளைகளில் பல்வகைமை ஏற்படுத்த<br/>• உணவைப் பாதுகாக்க</p> |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
6. 1) • சுத்தமான கருவிகளும் உபகரணங்களும் பாவித்தல் • இடம் மற்றும் சுய சுத்தத்தை பேணல்  
• தேவையான அளவிற்கேற்ப மாத்திரம் நீரைச் சேர்த்தலும் , கழுவுதலும்  
• பொருத்தமான முறையில் மூடியை இட்டு மூடுதல்  
• செயற்கையான சுவையூட்டிகளை குறைவாகப் பயன்படுத்தல்
- 2) • எலும்புகளினதும் பற்களினதும் விருத்தி • நரம்பு, தசையிழையத் தொழிற்பாடு  
• குருதி உறைதல் • சரியான தொழிற்பாடு நொதியங்களின் செயற்பாடு  
• விற்றமின்  $B_{12}$  அகத்துறுஞ்சல்
- 3) (அ) கடத்தல் மேற்காவுகை கதிர்ப்பு (ஆ) விடைக்கேற்ப புள்ளி வழங்குக
7. 1) • தைப்பதற்காக தயாரிக்கும் போது கைகளைச் சுத்தமாக வைத்திருத்தலும் தைத்து முடிந்த பின் அவ்விடத்தை இருந்துவாயே அமைத்தல்  
• ஊசதி, கத்துரிக்கோல் போன்ற சூரிய உபகரணங்களை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான படிமுறைகளைப் பின் பற்றுதல்  
• துணையலங்கார நிரமாணிப்பிற்காக மாதிரியிருவைப் பயன்படுத்தி துணியை வெட்டும் போது, நீள் பக்கம், குறுக்குப் பக்கம் விளிம்புக் கரையோரம் குறுக்கப் பட்டி போன்றவை தொடர்பாக கவனம் தேவை  
• தைக்கும் போது துணியின் நிறம், இழையமைப்பிற்குப் பொருத்தமான நூலினைத் தெரிவு செய்தல்  
• தையலின் இறுதியில் நல்ல பக்கம், பறுப்பக்கம் சிறந்த பூரணத்துவத்துடன் காணப்படல்
- 2) • தொட்டுப் பார்த்தல் • நீரை உறிஞ்சும் தன்மை  
• நூலை அறுத்துப் பார்த்தல் • ஏரித்துப் பார்த்தல்
- 3) (அ) • துணியில் சுருக்கம் காணப்படலும், கசங்கி இருத்தலும் • தரத்தில் குறைவாக இருத்தல்  
• துணியில் மடிப்புப் பகுதிகள் சுருக்கம் விழுந்து காணப்படல் • கழுவிய பின்பு துணி சுருங்குதல்  
(ஆ) செப்பனிடும் முறை ஆகும்.
8. 1) (அ) • துணியை மீதுப்படுத்திக் கொள்ள முடியும் • (துணி சிக்கனமாதல்)  
• அடிப்படை மாதிரியிருவைப் பயன்படுத்தி பல்வேறுவகையான பாங்குகளை உருவாக்கலாம்  
• ஒரே பாங்கை பலமுறை தைப்பதால் துணியை வெட்டிக்கொள்வதில் இலகு  
• ஆடையை ஒழுங்க முறையாகவும் பொருத்தமான படிமுறைகளுக்குட்படுத்தியும் வெட்டலாம்  
(ஆ) குறிப்பிட்ட வயதுக் குழுவிற்கான சராசரி அளவுகளே நியம அளவுகள் எனப்படும்
- 2) தற்காலிகத் தையல் முறை : (பெரு நூலோடி)  
• இரண்டு துணிகளை நிரந்தரமாக இணைப்பதற்கு முன்னர் நிரந்தர தையலினை இடும் வரை இரு துணிகளை ஓன்றாக வைப்பதற்கு  
• விளிம்ப (வாட்டி) மடித்து தைக்கும் போது ஒரே அகலத்தினை ஒரு நிலையில் பேணுவதற்கு உதவும்  
• அச்சடிக்கப்பட்ட துணி அல்லது வேறு வகையான துணியை அலங்காரத்திற்காக உபயோகிப்பதற்கு உதாரணம் : அப்ளிக்  
• அலங்காரத்திற்காக பல்வர்ண இரேந்தை பிரேஷங், சுருக்கு நாடா ஆகியவற்றை நிரந்தரத் தையல் இடுவதற்கு முன் தற்காலிகமாக இணைப்பதற்கு பெரலோடல் முறை பின்பற்றுப்படும்
- 3) பொருத்தமான விடைக்கு புள்ளி வழங்குக